

ஶ்ரீவைஷ்ணவஸீலாம் பூர்வாகாசாதாரணம்

ஶ்ரீவைஷ்ணவஸீலாம் பூர்வாகாசாதாரணம்

## ॥ ஶ்ரீம஦்வராமுனிவேமவஸ்தோத்ரம் ॥

ஶ்ரீவைஷ்ணவ சௌபாக்யத்தில்  
ஶ்ரீவரவரமுநிவைபவஸ்தோத்ரம்.

ஶ்ரீஶிலேஶேதிமந்த்ரஸ்஥வாஞ்சுக்ரமஶீபிதம் ।  
ாசார்யசார்வீஸ்ய ஸ்தோத்ர ஹட்ட நிராயதே ॥

“ ஶ்ரீ சௌபாக்யத்ரம் ” என்கிற தனியணி அள்ள முப்பத்திரங்கு அகாரங்களில் ஒவ்வொரு அகாரத்தினும் அவை ஒவ்வொரு ச்லோகத்தின் முதலையுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.

ஶ்ரீம஦்வராமஸுநயே யுணாணனி஧யே ஸदா நதி கலயே ।  
யத்ஸுக்திக்லப்லதிகா காஶிதமலிலார்யமஞ்சுபாஂ ஦ிஶதி ॥ १ ॥

கற்பகக்கொட்டபேரி விரும்பி பொருளாணைத்தை மும் பதக்தோத்ரம் அளிக்கவள்ள பீவுக்கிழவருளிச் செய்தவரும் ஸமள்த நிருக்கம்பாராநாள்க்கு குக்கும் கொள்கலமுமரன மணவரை மருவுளிகளை ஏப்போதும் வளைஞ்சுவன்.

(ஈ)

தீர்மானம் புகித்திரிதா லாயாதருஹிவ ஭வாதிரிவநாம् ।  
புகிதிய தூர்ஜதமஸா வரவரஸுநிவர்ய ஶுவி ஭வாந் விவமௌ ॥२॥

ஏனோ வாரமாறு விக்னே ! தேவீர், பூர்ணாக்திகளர் அது புகித்திய தூர்ஜதம் அப்போல் உத்பத்திஸ்தானமா அம், அம்மாராதாப்பங்களினால் வருங்கினவர்களுக்கு கிழல் தரும் க்ருஷ்ணபோன்றவராயும், தீயதேறியாகிற இருளைத் தெரிவப்பதில் இருக்கிபோன்றவராயும் விளக்கினீர். (२)

ஏனோபி யஸ்ய சூக்தேः மனसि ஧்யாதோऽந் ஸுடஸுட்ஞயतி ।  
ஏந்தே வரவரயோगி சுதே ஭ஞ்சி ஸ்வக்ஷியப்஦ப்யநே ॥ ३ ॥

நாமது பூர்ணாக்திகளில் விவஸ்பாகத்தைச் சித்திரிக்கிறோம் தூர்ஜதம் போக்கிவசனரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்க்கருளிய மனவாரமாமுகிகள் நாமது திருவுத்தாமரைகளில் பக்தியை விளைத்தருளர் கிடையும்.

ஏமயதி துரிதமஶேஷं ஜனயதி பரம் பிரவோधமிஹ யஸ்ய ।  
புகித்திரேष மம ஹடி ஜார்தி ஸदைவ வரவரோ யோगி ॥ ४ ॥

தீவிளைகளைனத்தையும் தெரலைத்து கல்லறிவை கல்லுக்கிற நிவ்யஸ்புக்திகளைத் திருவுத்தய்மலர்க்கருளின மனவாரமாமுகிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளைத்தார்களின்கூர்.

48 மணவாளமாழுனிகள் வைபவம்—அபூர்தம்.

दयया निहेतुकया हरिरिह सरक्षतीति यत्पृक्तिः ।

विशदयति मुनिवरोऽसौ विलसति निहेतुकरुणया हृदि मे ॥

எம்பெருமான் தனது சிர்தேற்றுக் கருணையினுடே  
நம்மைக் காத்தறுங்கீடுவென்னுமிடத்தை விளங்கக்காட்ட  
பீம் மூலைக்குக்கீலை அருளிச் செய்தருவரீன மணவாளமா  
ழுனிகள் என்னுள்ளத்தில் சிர்தேற்றுக் கருணையோடு  
ஏழுந்தருளிபுள்ளர். (१५)

यातु सकलोऽपि कालो वरशरयोगीन्द्रविष्वतसकलार्थे ।

श्रीवचनभूषणाख्ये दिव्ये शास्त्रेऽस्य दासदासस्य ॥ ६ ॥

மணவாள மாழுனிகளின் வியரக்கிழான்கொண்டே  
வகூர்த்தங்களைபும் அறியக் கூடியதாகவுள்ள பாதீவசங்  
முதலைமென்னும் தின்ய சுருள்தரத்தின் அதுபவத்து  
லேவே அர்ஜுனாகாரம் வரும் சுடுகல்லரம் செல்ல  
லேதும். (१६)

यातु वरयोगिवयो यो हि रहस्यत्रयार्थमनवद्यम् ।

पावनफणितिभिरङ्गुतसन्दर्भाभिः प्रसादयामास ॥ ७ ॥

ரஹஸ்யத்ரயார்த்த விவரங்களைப் பின்கொடுவதாககீ  
யர் பணித்தருளின முழுக்காட்டாடியை மிகவுமிகிய புனித  
மாண தின்யஸுடுக்கிளளினுல் ஈத் வெம்ப்ரதாவப்படியே  
வியரக்கிழானித்தருளின மணவாளமாழுனிகள் நம்மைக்  
காத்தறுங்க.

ஏஷாதார்யாய் லலிதஸ்ரயைவ யோதயன् யோத்ஸாத் ।  
காஷாய விவுதி வரவர்யோगி சகார ஸ யூருநீ: || ८ ||

பின்னொயுல்காசிரியர் பணித்தருளிய தத்வத்தை மேன்  
ஈடு செய்யக்கூக்கத்தஞ்சை வியாக்கிபாணித்தருளும் முகத்  
நால் என்ற வேதங்களைப் பெருள்களையும் என்ற  
நால் விளையாக்கித்தருளின மணவான மாழனிகளே கம  
க்கு அகவிருப்பு அகற்றவல்ல போதிரியர். (அ)

பீசி ஜாதி மரீயா தாஸ்தா வாசோ நிஷேஷம் விரமந்தி ।  
ஏஷாதார்யாந்துபணிதிஷு ஦ிவ்யாத்யன்஭ுதிமுறிவிரதாஂ ஧ஞ் || ९ ||

இல்லாமலில் ஏஷாதார்யாந்தா பாலபாலாந்துக்களை அது  
பயிற்சு நூல்யை அப்பாலில்லா சாதாரண புத்தியானது மண  
வானான புத்திகளை நிக்காலைக்கிடுகளின் அதுபவத்திலிரு  
ந்து பாத்திரம் ஒருபோதும் ஓய்வகைடுகளின்றதில்லை. “எப்  
போதும் ஏன் திங்களான்டுமிழுமிதைதும் அப்பொ  
நூலுக்கப்பொழுதென் அரா வா மு த மே.” என்றுமா  
போலே நீந்தாபுர்ணமானவை மாழனிகளின் முதிலைக்கி  
க்கின்றன.

(ஆ)

ஏஷாதார்யமதுல் வி஭ாதி யத்போக்குவிவுதிவிஶார்யம் ।  
ஏஷாதார்யாந்து ஸ ஜயது ஸௌம்யோபயந்துயோஶிந்து: || १० ||

அழியமணவானப்பெருமான் கடய அருளிச்செய்த  
நால் பிறவியென்னும் சோய்க்கு மருங்துமான ஆசார்ய  
நாலுடை மாநாராஸ்த்ரத்தின் ஸகலார்த்தக்களையும் விச

50 மணவாளமாழனிகள் வைபவம்—அநுபங்கம்.

தமாகக் காட்டவல்ல வியாக்கியானர்தைத் திருவாய்ம  
வர்க்கஞ்சிய மணவாளமாழனிகள் வாழ்க. (க௦)

भक्त्या कथयत सततं वरवरमुनिवशदिव्यक्षमलमुधाम् ।  
उपदेशरलमाली यज्ञव शोभेत शुषि सता॒ हृदयम् ॥ ११ ॥

மணவாளமாழனிகளின் முகாரவிக்கத்தின் மகங்க  
தம் போன்றதும் ஸத்துக்களின் ஸ்தாத்திர்க்கு சோபா  
வாஸமுமான உபதேசாத்தினமாகிப்பென்றும் திள்வப்பங்க  
தத்தை அண்புடன் கூறுகின். [இகில் (க்த்யா) இரண்  
ட்டமெழுத்து.]

दिवातु मयि दिव्यदृष्टि द्रसिडोपनिषद्महार्थसारं यः ।  
शतकेन दिव्यवचसां प्रोचे कान्तोपयन्त्रमुनिवर्णः ॥ १२ ॥

திருவாய்ப்பொழுதிலின் உட்பொருள்களைத் திருவாய்  
மேற்றி தூற்றுக்காந்தியென்றும் திள்வப்பங்கத மூலமாக  
வெளிவிட்டஞ்சிய மணவாளமாழனிகள் அடிவேறுக்கு  
திள்வாகுவதை அருள்வேறும். (க௧)

गुरुभिरिह वहुभिरमिता शिरः प्रसूता लसन्ति, विलसन्तु ।  
सुन्दरजामातृसुन्तस्यक्षिषु साधुर्भग्निवृद्धस् ॥ १३ ॥

இவ்வுலகில் பல பல அடிவீர்களால் அருளிச் செய்  
யப்பட்ட ஸ்திவருக்கிள் அளவுகடங்களை ஏன்னென்னி  
ஆம் மணவாளமாழனிகளின் திள்வாகுக்கிளி அன்ன  
இனிகை இணையற்றதேயாம். (க்கூ)

गुणलक्षदिव्यदृष्टेन दासं वरयोगिगुरुराः स्वगिराम् ।  
अर्थमनवैषम्याद्यं परया कृपया प्रदोधयत्वस्विलम् ॥ १४ ॥

நூறு சூரியனதையும் சீதிநூமில்லாத அருளேஷக்ஞம்  
நூறு வாய்மாறு முனிகளின் தின்ய வெளி க்ரி களின் ஆறு  
நூறு முக்களெல்லாம் கன்று தெக்கும்படி அந்த மாறுமில்  
நூறு நிறுவருளே வாய்க்கவேஷம். [இந்த சீலோகத்  
நீரை வீரம் இரண்டாமேழுத்தாக அமைக்கப்பட்டது.]

அப்பாரமிருதாமயி அहங ! பரிச்சேசுமிருதே கலிசிது ।

ஏயாரிமிதிஸாராநிரமாநத்து ஶோந்தோ ந நூறாமு ॥ १५ ॥

“அப்போகூர மகோத்தி!“ என்னப்பட்ட கடலின்  
நீர்மீதுமதையும் அவளிடவேல்லார் கீலருண்<sup>(१)</sup>; மணவாள  
நூறு முனிகளின் மீதைக்கிடக்காலின் காம்பீர்யம் மாத்தி  
நீர் நூறு மாற்கும் விளைந்து. [இந்த சீலோகத் தில் (நீர்)  
நீர்மீது மாற்றும்படியாக அமைக்கப்பட்டது.] (ஆட)

வளி ஸுமதனி ஜனன் விவேகபூட்டி ஶமாடிருணபூர்த்தி ।

ஏயாரிமிதிப்பூகிழவூராகல் பிரச்஛னே பிராஜா: ॥ १६ ॥

நூறு வாய்மாறு முனிகளின் தின்பள்ளுக்கிளில் பக்கி  
விசோநும் இல்லாவிட்டுதும் அத்வேஷமாவது இருத்  
நிறுத்துமாகல் அதன்பயனுக் மாசில்குடிப்பிறப்பும் கல்  
நூறு முனிகள் மிகுநிதியும் சமதமாகி குணபூர்த்தியும் விளைய  
கொண்டு மதான்கள் கூறுவின்றுர்கள். (கசு)

பதிபதிபுனரவதாரோ வரவரஸுனிரேஷ இதி வினிஶ்சேதுமு ।

ஏயாதயோ ஹி ஜாய்ரி ஖ூயஸ்யஸ்தாஸ்ஸா ஹூடா கலயே ॥ १७ ॥

நூறு வாய்மாறு முனிகள் எம்பெருமானுருடைப் பிபரா  
நூறு வாய்மாறு அறுதிமிடுவதற்குப் பலபல்சான் முகள்

52 மணவாளமாழுனிகள் வைபவம்—அநுபங்கம்.

உள்ளனவாகலால் அவற்றையே எப்போதும் சிக்கந  
செய்வேனாக. (கங)

தீत்வா ஭வாஸ்யுராஶி யடி ஦ிவமாஸாदயேயமபி தத्र |  
காந்தோபயந்து ஸுநிவரதிவ்யோக்திஸுஷ்டீந ஸுக்திரஸ்து ஸம || १८ ||

பிரவீக்கடலீக்கடங்கு திருகால் வி ன் ஜூ ல க ம்  
சென்று சேரப்பெறுவேனும் அங்கும் மணவாள  
மாழுனிகளின் புதிலூக்கியமுதமே அடியேறுக்கு உண  
வாக வேஞ்ணம். (கங)

திவதி விஷப்பூரோ யத்பிரகதிதயதிராஜவிஞ்சதித்ரவணாது |  
ஶம்஦மஸுखவாணாததிரேப முனி: பாது வரவரே ஜாதீஸ் || १९ ||

கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடைவில்  
அனைக்க யத்ராஜவிம்பாதியை அருளிச் செய்தவரும்  
ஶமதமாதி வக்குண சிஜிபுமான மணவாளமாழுனிகள்  
உல்லாகக் காத்தகுளவேஞ்ணம். (கங)

பிரயதி யது விதமாவத்ரீதாவபாவ்யானமக்குத் தாவம் |  
கிரயது ஸம ஸுखமனியீ தஸ்யை முனே: படூநி நாமானி || २० ||

பகவத்தேதயின் அப்பிதமான தாற்பரியத்தை  
விளைக்கக்காட்டவல்ல தொத்தம்பர்ப்பிப்பெம்பும் வியரக்  
கியானத்தை யருளிச் செய்த மணவாளமாழுனிகளின்  
கிறக்க திருக்கமங்களைப் பாத்துவி நடைவிலைக. (கங)

வரதாधிராஜமக்கலம்பிரமவரே முனிஶ்வரே ஹதயம் |  
ய: பிரோவாச ஸ்தா மே வக்கு தஸ்யை மக்கல் நிதாஸ் || २१ ||

பூர்வான் கிழமைகள் பரப்போக்கமான மற்றும் சூரியன் நிதிலை அருளிச்செய்த மணவான முத்திரிகளுக்கே என் வாக்கு அவைத்தம் பல்லாண்டு வருக்கா வாது. (2.8)

ஏனோ ஹட்ய ஸदा ஭வ வரவரமுனிவர்யவிவுதிமஹிதாயாம் ।  
ஏனியனியும்பூர்ணவிசுத்தாயா பிபஜாயத்யாஸ் ॥ २२ ॥

ஏப்போரமானுருவை நிருக்குவாங்களை அழகாகப் போன்று மணவானமாறுவிகளின் வியாக்கியானத் திறமை கிரப்புற்றேஞ்சுவதுமான இரமானுச நாற்றக் கார்த்தியில் கொஞ்சே ! எப்போதும் ஓற்றமுற்றிருப்பாயாக. (இது சிலோகந்தில் ஈக்ராம் முன்னுவது அஷ்டமாக முறைக்கப்பட்டது.) (2.9)

ஏனியுமிபி யதிஹட்ய ஜாதீ வரயோगியவிதமாவனா ।  
ஏனியத, காமயேஷா புனாதி ஸத்ய தலாதிமகாட்பி ஸதீ ॥ २३ ॥

கடபக்தியினால் உலகை வஞ்சிக்க சீணத்தாதும் அத்தகை பக்தியைபும் மணவானமாறுவிகள் கிழவை கோண்வது கலம். ஏனென்னில், மரபுவிகள் நிறத்தில் பக்திபாவனை செய்யினும் ஒத்தமாறுவிதமாகும் காலமும். “பொப்பேகைம்மைசொல்லி” இத்தாதி. (2.10)

தேயாடுவரயோಗி ஗ோடாஜநக்ரீய ஦ிவ்யஸூக்ஷிதத்தே : ।  
ஈாத்மகுதவிஶட்விவுதௌ ஸு஗ாடுமவாடுமந்தரத்மானம் ॥ २४ ॥

மணவானமாறுவிகள் பெயியாற்வார் நிருமோழிக் குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிக

54 மணவாளமாழுனிகள் வைப்பும்—அநுபங்கம்.

ஏம் ஆகுஞ்ச அவகாஹிக்ரவஸ்ஸ உள்ளத்தை எனக்கு  
அருள்புரியவேணும். (உ.ஈ)

ரமயதி மம மதிப்பிற்குமாசாய்வரஸ்ய வரவரய முனேः |  
ஸகலப்புமாணஸ்யூதஸமாகூய தவயிழுதுதிர்க்கும் || २५ ||

ஆசார்ய ஸார்வபொமாண மணவாளமாழுனிகள்  
அருளிச்செப்ப ஸகலப்புமாண ஸங்க்ரஹமேன்றும்  
[பிரமாணத்தீரட்டு] சிவபக்ரதம் என்னுள்ளத்தை எப்  
போதும் உடப்பிக்கீன்றது. (உ.ஏ)

ய இह வरयोगिवर्णः प्रणिनायार्तिप्रवन्धमातिंभरात् ।  
अपनुदत्तु सोऽयमार्तिरसिला अपि नित्यमधिवसन् जगतीम् ॥

இங்கிலத்தில் அடிக்கொடிப்பால் ஆர்த்திப்பிரபக்த  
மருளிச் செப்பத்துவின மணவாளமாழுனிகள் ‘இன்ன  
மேரு நாற்குண்டரும்’ என்ற வரம்த்துப்படியே இவ்  
விலைச் சுக்காஜுபூத்துவிலிருந்துகொண்டு கமது  
ஆர்த்திகளைக் கீர்த்தந்து வேணும். (உ.ஏ)

जाया जननी जनकस्मोदर इति तेषु तेषु यः प्रेमा ।  
इह भवति सोऽयमसिलः थीमदुरयोगिचरणयोर्मेऽस्तु ॥ २७ ॥

தரமேன்றும் தரமேன்றும் தக்கதயென்றும்  
வேதாதரனென்றும் பலித்துப் பாலிப்பயக் கூடிய  
அன்பு முடிவதும் அடியேநுக்கு மணவாளமாழுனி  
களின் திருவாக்களிலேயே பநியக்கடவுடு. ஸகலங்கித  
பக்கநாக்க ஞம் மாழுனிகளேயென்கூடு. (உ.ஏ)

ஏன ! ஏன் ! சுரங்க ! மதுஷூதன ! கேஶவேதி நாஸோக்தீ : |

ஏன்று என்று மதத் வரவரமுனிநாம மாசக் வடனம் || २८ ||

ஏன்று என், மதவ ! முஞ்ச ! முராடே ! மதலு  
மு ! சௌமி ! என்கிற திருக்காமலக்கிர்த்தங்களை விட்ட  
நிலை எப்போதும் மனவாய்மரமுனிகளின் திருக்காமல்  
களிலை கூறுப்போதுமாலும். (உங)

ஏன்று மாநாய் யே சுந்஦ரஜாமாதுயதிபதே : பத்யோ : |

ஏன்று மாதுமாஸ்தே ஗ுருவரக்ருணாமஹோ கथம் கथயே || २९ ||

ஏன்றுக்கூட்டுக் கிள்ளவாயில்லாது அபிபாய்வதே  
ஏன்று என் மனவாய்மரமுனிகளின் திருவாழகளில் மதகிழ்  
நிலை எப்போதும் நிமித்த அங்கை ஏனுடத்தாயிருக்கின்  
முது. தின்களை அருள்குரிக்கு அங்கு மாபுகளிகளின் திரு  
க்குரிகளை என்கொடு புகழ்வேண். (உங)

ஓ ! சுயமிஹ யஸிமந அந்தேவாஸீ ஭வந குதாயோऽபூத् ।

ஓ ! சுலு வரபீயிவர்ய : கதமிஹ வண்ட மாடஶா வச்சா || ३० ||

பீரங்காததையும் தம்பக்க ஏ லே சீஷ்பஞ்சகக்  
கோவீ : மனவாய்மரமுனிகளின் மஹிமை என்போன்ற  
நிலைகளின் இலைய புன்களிலைகளால் வருணித்துத்  
நீலகிட்டக்கூடியதே ? (கங)

பூதித காரமுனிவரஸுகிதசு஧ாஸ்வாடமுடிதூத்ரஜி !

(எலி) பமா மந்த्र ஸ ஸவீஸ்நந்தாது விஜித்ய ஶுவி மாதி || ३१ ||

மணவாளமாழனிகளில் பூர்வீகநியமுத்ததைப்  
பருதிப் பருதிக் கலிந்த ஸ்ரீரங்காதன் சோதிவரம்திறக்கு  
பணிந்த \* ஸ்ரீஸ்ரீலோத்தனீயன் உலகிழவர்ள ஷகல  
மந்த்ரங்களைப்பும் வெங்கு வீறபெற்று விளங்குகின்றது.

நிரிவிலாப்யாசீஸ்தி: நிலை யந்மந்வநியமநாசுஹிமு।

஭ஜா, வரவரமுநிவரடையதமநாப்யமஸ்து மே ஜப்ய: || ३२ ||

ஆங்காங்குக் கோமில் கோண்டெ முந்தருளியிருக்கும் எம்பெருமான்காணைவரும் மணவாளமாழனிகளைப் தேவதையாகக்கோண்ட எந்த ஸ்ரீசௌலமயந்த்ரத்தையே காட்டிரும் நிருச்சீரவிசாத்தித் நிருவனம் ஸுரிக்கின்றனவோ அந்த மந்த்ரத்தைப் பொன் எப்போதும் ஜுகிக்கக்கூடவேன். (க.2)

மஹதா ஶுभகுலஜனுபா மஹநீயாசார்யகருணயா ச தथா ।  
ஆரைஷாவாத்திவாஸோ வரவரயோமிஸ்துதி வயஜிவபத ॥

ஸ்ரீவைஷ்ணவாராணநாவாத்தீயன் பெரியோர்களின்  
நற்குலம்திற் பிறக்கதற்கும் பேரரசிரியர் நிருவருளுக்கு  
இலக்கரகப் பெற்றதற்கும் இந்த ஸ்தோந்த்ரத்தை  
வின்னப்பட்டு செய்யவாராணான். \*

ஸ்ரீகாஞ்சி அண்வாங்காராராய ஸ்ரீவைஷ்ணவாத்ராணான்  
வின்னப்பட்டு செய்த  
ஸ்ரீவாவாழனிவையை ஸ்ரீதாத்தும்  
முற்றுப் பெற்றது.